

REF:TSL:SEC:2025/125

August 13, 2025

BSE Limited  
P J Towers  
Dalal Street  
Fort  
Mumbai 400 001

National Stock Exchange of India Ltd.,  
5th Floor  
Exchange Plaza  
Bandra (E)  
Mumbai - 400 051

**Scrip Code : 509243**

**Scrip Code : TVSSRICHAK**

Dear Sir / Madam,

Sub: Publication of unaudited financial results of the company for the quarter ended 30<sup>th</sup> June 2025.

In terms of the Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith the copy of unaudited financial results of the company published in the following newspapers:

- Business Line (English) on August 13, 2025
- Dinamalar (Tamil) on August 13, 2025

Kindly take the above on record.

Thanking you

Yours faithfully  
for TVS SRICHAKRA LIMITED

Chinmoy Patnaik  
Company Secretary & Compliance Officer  
Membership No. A14724

Encl: as above

**TVS Srichakra Limited**

CIN: L25111TN1982PLC009414

Regd. Office: TVS Building, 7-B, West Veli Street, Madurai 625 001.

Tel:+91 0452 2356400, Fax: +91 0452 2443466 | Website: [www.tvseurogrip.com](http://www.tvseurogrip.com) | Email: [secretarial@eurogriptyres.com](mailto:secretarial@eurogriptyres.com)

Manufacturing Unit: Vellaripatti, Melur Taluk, Madurai-625 122, Tel:+91 452 2443300



# LIC sees opportunities in market volatility

**BETTING BIG.** Per exchange filings, it made investments in Mazagon Dock, Siemens, IREDA, Firstsource Solutions

**K Ram Kumar  
Janaki Krishnan**  
Mumbai

Life Insurance Corporation of India is taking advantage of the volatility in the stock market and picking stocks that give the best returns to policyholders and investors, a top official said.

“We have been looking at the geopolitical tensions and issues from time to time, and we continue to be an investor. We stay invested. We look at the value proposition available at such times also and see that the markets are also taken care of. But mostly our focus is to ensure that our investments are safe and they provide the returns that we are envisaging for our policyholders,” CEO & MD R Doraiswamy told *businessline*.

Responding to a query whether the government expected LIC to play any specific role in stabilising the equity markets in the face of Trump’s steep tariffs inducing volatility, he said, “We are looking at the situation and based on the emerging economic situation, we buy, ensuring that we get the returns from the investment that we made. We look at the opportunities available and based on the opportunities, we act.”

In the first quarter of FY26, the State-owned life insurer raised its equity exposure significantly to over ₹25,000 crore, while its equity portfolio rose 10 per cent sequentially to ₹16.84 lakh crore at the end of June, according to a Prabhudas Lilladher report, based on the stock exchange filings by the corporation.

“We have been looking at the geopolitical tensions and issues from time to time, and we continue to be an investor

**R DORAISWAMY**  
CEO & MD, LIC of India

Doraiswamy said that the Corporation’s investment philosophy has been to buy at reasonable rates and hold for a long period of time “so that we manage our assets and liabilities as close to each other as possible, and we are in a position to meet customer expectations.”

**BIGGEST SUBSCRIBERS**  
Recently, LIC was one of the biggest subscribers to State



Bank of India’s ₹25,000 crore QIP issuance, in which it invested ₹5,000 crore, raising its stake in the bank to 9.5 per cent.

Doraiswamy said the financial sector was an important component of economic growth. “We are a financial institution, and we are sure that the financial sector needs to grow. India is working towards Viksit Bharat by 2047. If that has to happen,

the industry has to grow. If the industry in the country has to grow, there has to be financing support for industries.”

He added, “There is a definite role to be played by banks and other financial institutions. If you go back and see, we have been a promoter of many developmental financial institutions in the past.”

**KEY INVESTMENTS**  
LIC has a major stake in IDBI Bank, in which both the Central government and the corporation are planning to divest stake.

Doraiswamy pointed out that LIC is betting on other sectors too. Stock exchange filings show that it has made some new investments in companies such as Mazagon Dock, Siemens, IREDA and Firstsource Solutions.

# M&M’s Classic Legends to widen price-points, distribution network

**Aroosa Ahmed**  
Mumbai

To expand its presence across the country, Classic Legends, backed by Mahindra & Mahindra (M&M), is looking to widen its product price-points. It launched the Yezdi Roadster 2025 350 cc, starting at ₹2.09 lakh in Mumbai, in the mid motorcycle segment.

“We have to widen our price-points more and we will. Today, we are an urban phenomenon and urban includes tier-1 and -2 cities. Our strategy is to cover 80 per cent of the market,” Anupam Thareja, Co-

Founder of Classic Legends, told *businessline*.

**FESTIVAL SEASON**  
The company plans to have 500 touch points across the country and has ramped up production ahead of the festival season.

“There has been a huge postponement in the last few months. With a prolonged slowdown, the festive season comes as a kicker. We are hopeful that with the right set of products, the sales will go up,” he said. M&M owns a 60 per cent stake in Classic Legends, while Anupam Thareja’s Phi Capital and real estate developer Boman Irani hold the rest.

The three had come together to revive the iconic brands in 2018.

The company has 12 motorcycle models and plans to launch one in FY26. Classic Legends said that it had been impacted by the uncertainty in US tariffs, with around 5,000 motorcycles stuck at Customs.

“We are facing a problem in the US. Our motorcycles are with the Customs and we have no idea at what rate they will leave,” added Thareja.

The company is present in the UK, Europe, New Zealand, Turkey and the Philippines, and plans to enter the South American market.

TVS SRICHAKRA LIMITED									
CIN : L25111TN1982PLC009414									
Regd. Office: TVS Building, 7-B, West Veli Street, Madurai 625 001.									
STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2025									
Sl. No.	Particulars	Standalone				Consolidated			
		Quarter Ended		Year Ended		Quarter Ended		Year Ended	
		30.06.2025	31.03.2025	30.06.2024	31.03.2025	30.06.2025	31.03.2025	30.06.2024	31.03.2025
		Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited
1	Revenue from Operations	761.74	752.05	738.92	3,022.90	819.41	818.38	790.98	3253.83
2	Net Profit / (Loss) for period before exceptional items and Tax	6.74	16.49	16.08	60.01	2.36	17.07	12.41	47.91
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional item)	24.30	11.84	15.43	48.61	19.92	12.42	11.76	36.51
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional item)*	18.12	10.59	11.26	36.96	12.83	9.65	6.64	20.52
5	Total Comprehensive Income for the period (after tax) [Comprising profit / (Loss) for the period (after tax)and other comprehensive income (after tax)]*	(8.28)	(1.95)	14.51	125.21	(13.78)	(2.48)	9.91	107.95
6	Paid-up equity share capital (Face value of Rs.10/- each)	7.66	7.66	7.66	7.66	7.66	7.66	7.66	7.66
7	Other Equity (as shown in the audited Balance Sheet of previous year)	-	-	-	1,195.27	-	-	-	1,176.24
8	Earnings Per Share (EPS) (not annualized)								
	Basic (In Rs.)	23.66	13.84	14.70	48.28	16.82	12.52	8.73	26.92
	Diluted (In Rs.)	23.66	13.84	14.70	48.28	16.82	12.52	8.73	26.92

\* Including Profit / (Loss) attributable to Non-Controlling interests

**Note:** The above is an extract of the detailed format of quarterly financial results filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015. The full format of the Quarterly financial results are available in the website of the Stock Exchange (BSE: www.bseindia.com) & (NSE: www.nseindia.com) and company's website (www.tvseurogrip.com)

Place : Chennai  
Date : 12.08.2025

BY ORDER OF THE BOARD  
MANAGING DIRECTOR  
DIN: 00273837

THE UNITED NILGIRI TEA ESTATES COMPANY LIMITED					
(A member of the Amalgamations Group)					
CIN : L01132TZ1922PLC000234					
Registered Office : No. 3, Savithri Shanmugam Road, Race Course, Coimbatore - 641 018. Phone : 0422- 2220566;					
E-Mail: headoffice@unitea.co.in Website : unitednilgirittea.com					
Extract of Unaudited Financial Results for the quarter ended 30th June 2025					
Rs. in Lakhs					
Particulars	Quarter ended 30.06.2025	Quarter ended 31.03.2025	Quarter ended 30.06.2024	Year ended 31.03.2025	
	Unaudited	Unaudited	Unaudited	Audited	
Total Income from Operations	2,215.14	1,891.80	2,295.60	8,979.55	
Net Profit for the period for Ordinary Activities before tax	918.32	466.11	436.26	2,130.13	
Net Profit for the period after tax (after extra-ordinary items)	802.13	382.85	372.39	1,851.00	
Total Comprehensive Income for the period [comprising Profit for the period (after tax) and Other Comprehensive income (after tax)]	822.62	400.16	382.48	1,763.30	
Equity Share Capital (Face Value Rs.10/- each)	499.66	499.66	499.66	499.66	
Reserves (excluding revaluation reserve) as per audited Balance sheet				21,551.60	
Earnings per share (EPS) in Rs. ( Face Value of Rs.10/- each) (Basic and Diluted) (not annualised for the quarters)	16.05	7.66	7.45	37.04	

Note:

1. The above is an extract of the detailed format of **Quarterly Financial Results** filed with National Stock Exchange of India Limited under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

2. The full format of the Quarterly Financial Results together with financial notes, Segment-wise Revenue, Results, Segment assets and segmentwise capital employed are available on the Stock Exchange website **nseindia.com** and on the Company's website **unitednilgirittea.com**

3. The Company has two Associate Companies incorporated under Section 8 of the Companies Act, 2013 which are not-for-profit Companies and hence not considered for consolidation. The Company does not have any subsidiary/Joint Venture as on 30th June 2025

4. The detailed Financial Results of the Company for the quarter ended 30th June 2025 can be accessed through QR code given in the newspaper advertisement.

Place : Chennai  
Date : 11.08.2025

For The United Nilgiri Tea Estates Company Limited  
**Mallika Srinivasan**  
Chairman



**Medi Assist**  
TM

**MEDI ASSIST HEALTHCARE SERVICES LIMITED**  
CIN: L74900KA2000PLC027229  
Registered Office: Tower D, 4th Floor, IBC Knowledge Park, 4/1 Bannerghatta Road, Bengaluru - 560 029, Karnataka, India. Phone: +91 - 80 - 6919 0000  
Email: investor.relations@mediassist.in | Website: www.mediassist.in

**NOTICE OF THE 25<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING**  
NOTICE is hereby given that the 25<sup>th</sup> Annual General Meeting (“AGM”) of the Members of Medi Assist Healthcare Services Limited (“Company”) is scheduled to be held on **Tuesday, the 23<sup>rd</sup> day of September, 2025 at 10.30 a.m. (IST) through Video Conferencing (VC) facility /other audio visual means (OAVM)**, in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 (‘Act’) and the rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with General Circular No. 14/2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, General Circular No. 22/2020 dated June 15, 2020, General Circular No. 33/2020 dated September 28, 2020, General Circular No. 39/2020 dated December 31, 2020, General Circular No. 10/2021 dated June 23, 2021, General Circular No. 20/2021 dated December 8, 2021, General Circular No. 3/2022 dated May 5, 2022, General Circular No. 11/2022 dated December 28, 2022, General Circular No. 09/2023 dated September 25, 2023 and General Circular No. 09/2024 dated September 19, 2024 issued by SEBI and other applicable circulars issued in this regard, to transact the business that will be set forth in the Notice of the meeting.

In compliance with the above circulars, electronic copies of the Notice of the AGM and Annual Report of the Company for the financial year 2024-2025 will be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Depository Participant(s)/Company. The same will also be made available on the Company’s website at [www.mediassist.in](http://www.mediassist.in) and websites of the Stock Exchanges i.e. BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) and National Stock Exchange of India Limited at [www.nseindia.com](http://www.nseindia.com) and on the website of MUFG Intime India Private Limited (formerly known as Link Intime India Private Limited- ‘Registrar and Share Transfer Agent/RTA’) at [www.in.mpms.mufg.com](http://www.in.mpms.mufg.com)

Members holding shares in dematerialised mode are requested to register / update their email addresses with the relevant Depository Participants (DP). Additionally, in accordance with Regulation 36(1)(b) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a letter shall be sent to those shareholders whose e-mail ID’s are not registered, containing the web-link and exact path of Company’s website from where Annual Report for FY. 2024-25 can be accessed.


Members, who are holding shares in physical form and have not updated their e-mail ID’s with the Company are requested to furnish details to the Company’s Registrar and Share Transfer Agent (“RTA”), MUFG Intime India Private Limited at [enotices@in.mpms.mufg.com](mailto:enotices@in.mpms.mufg.com)

In terms of Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, the Secretarial Standard on General Meetings (‘SS-2’) issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company will be providing to its Members the facility of remote e-Voting before as well as during the AGM in respect of the business to be transacted at the AGM. The manner of voting remotely for Members holding shares in dematerialised and physical mode will be provided in the AGM Notice.

Notice of the 25<sup>th</sup> AGM will be sent to the Members in accordance with the applicable laws on their registered email ID in due course.

For Medi Assist Healthcare Services Limited  
sd/-  
**Rashmi B V**  
Company Secretary &  
Compliance Officer

Place: Bengaluru, India  
Date: August 12, 2025



**Karnataka Bank**  
Your Family Bank. Across India.

**FINANCIAL HIGHLIGHTS FOR THE QUARTER ENDED 30<sup>TH</sup> JUNE 2025**

Aggregate Business (Gross)  
₹ 177509.19 Crore


Deposits  
₹ 103242.17 Crore

Net Profit  
₹ 292.40 Crore

Advance (Gross)  
₹ 74267.02 Crore

CASA  
30.84%

PCR  
81.11%



**KBL XPRESS HOME LOAN & CAR LOAN**

• Quick Sanction

• Competitive ROI

• Attractive Processing Fees

STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR / AS ON QUARTER ENDED JUNE 30, 2025				
Particulars	For /As on Quarter ended			
	30.06.2025 (Unaudited)	31.03.2025 (Audited)	30.06.2024 (Unaudited)	31.03.2025 (Audited)
Total income from operations (net)	2,619.64	2,686.69	2,557.00	10,283.12
Net Profit/(Loss) for the period (before tax, exceptional and/ or extraordinary items)	356.49	343.94	518.33	1,640.60
Net Profit / (Loss) for the period before tax, (after exceptional and/or extraordinary items)	356.49	343.94	518.33	1,640.60
Net Profit/(Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	292.40	252.37	400.33	1,272.37
Equity Share Capital	377.98	377.95	377.47	377.95
Reserves (excluding Revaluation Reserve)		11,208.17		11,208.17
Securities Premium Account	2,683.87	2,683.74	2,681.17	2,683.74
Net Worth	11,890.51	11,586.12	10,879.96	11,586.12
Paid up Debt Capital/ Outstanding Debt	300.00	300.00	300.00	300.00
Capital Redemption Reserve / Debenture Redemption Reserve	Nil	Nil	Nil	Nil
Outstanding Redeemable Preference Share	Nil	Nil	Nil	Nil
Debt Equity Ratio	0.06	0.07	0.10	0.07
Earnings Per Share (of ₹ 10/- each)				
Basic:	7.74*	6.68*	10.61*	33.69
Diluted :	7.72*	6.66*	10.57*	33.61
*Not annualized.				
Note: The above is an extract of the detailed format of quarter ended results for June 30, 2025 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the results for June 30, 2025 is available on the Stock Exchange websites. BSE: <a href="https://www.bseindia.com">https://www.bseindia.com</a> , NSE: <a href="https://www.nseindia.com">https://www.nseindia.com</a> , Bank website: <a href="https://www.karnatakabank.com/index.jsp">https://www.karnatakabank.com/index.jsp</a> .				

Place : Mangaluru  
Date : 12.08.2025

CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR / AS ON QUARTER ENDED JUNE 30, 2025				
Particulars	For /As on Quarter ended			
	30.06.2025 (Unaudited)	31.03.2025 (Audited)	30.06.2024 (Unaudited)	31.03.2025 (Audited)
Total income from operations (net)	2,619.65	2,686.73	2,557.00	10,283.17
Net Profit / (Loss) for the period (before tax, exceptional and/ or extraordinary items)	356.58	344.25	518.40	1,641.13
Net profit /(Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	356.58	344.25	518.40	1,641.13
Net Profit / (Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	292.50	252.62	400.43	1,272.84
Equity Share Capital	377.98	377.95	377.47	377.95
Reserves (excluding Revaluation Reserve)		11,207.69		11,207.69
Securities Premium Account	2,683.87	2,683.74	2,681.17	2,683.74
Net Worth	11,890.12	11,585.63	10,879.09	11,585.63
Paid up Debt Capital/ Outstanding Debt	300.00	300.00	300.00	300.00
Capital Redemption Reserve/ Debenture Redemption Reserve	Nil	Nil	Nil	Nil
Outstanding Redeemable Preference Share	Nil	Nil	Nil	Nil
Debt Equity Ratio	0.06	0.07	0.10	0.07
Earnings Per Share (of ₹ 10/- each)				
Basic:	7.74*	6.68*	10.61*	33.70
Diluted:	7.72*	6.67*	10.57*	33.63
*Not annualized.				
Note: The above is an extract of the detailed format of quarter ended results for June 30, 2025 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the results for June 30, 2025 is available on the Stock Exchange websites. BSE: <a href="https://www.bseindia.com">https://www.bseindia.com</a> , NSE: <a href="https://www.nseindia.com">https://www.nseindia.com</a> , Bank website: <a href="https://www.karnatakabank.com/index.jsp">https://www.karnatakabank.com/index.jsp</a> .				

For and on behalf of Board of Directors  
Sd/-  
**Raghendra S Bhat**  
Managing Director & CEO

Scan for Detailed Financial Results



